

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

PLACE	THIRUVAIKUNTHA VINNAGARAM
PRESENT NAME	THIRUNANGUR
BASE TOWN	SIRKAZHI
DISTANCE	8 KM
MOOLAVAR	VAIKUNTHANATHAN
THIRUKKOLAM	VEETRIRUNDHA
THIRUMUGAMANDALAM	EAST
UTHSAVAR	THAMARAIKANNUDAYAPIRAN
THAYAR	VAIKUNTHAVALLI
MANGALASASANAM	10 PAASURAMS
PRATYAKSHAM	UBARISARAVASU,UDHANGAR
THEERTHAM	VIRAJA THEERTHAM
VIMANAM	ANANDASATHYAVARTHAGA
NAMAVALI	Sri Vaikunthavalli nayiga samede Sri Vaikunthanatha parabramane namaha



STHALA PURANAM:

ராமபிரான் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ஸ்வேதகேது. நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். இவனது மனைவிக்கும் இவனுக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஸ்வேதகேது அரசனானதால் தனது ஆட்சி கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய புறப்பட்டான். சுற்றிலும் தீ வளர்த்து , துரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள். நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால் அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனை காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்தபோது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவை தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு நாரதர் , "நீங்கள் இருவரும் கடுமையாக தவம் இருந்தாலும் , பூமியில் தான் தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பூமியில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஜராவதேஸ்வரரை வணங்கி , முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமானின் தரிசனம் கிடைக்கும் ." என்றார். ஸ்வேதகேதுவும் தமயந்தியும் ஜராவதேஸ்வரரை வழிபட்டு பெருமானின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ""நானும் பெருமானின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம் ." என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார். நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு , ஸ்ரீதேவி , பூதேவி சமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஜராவதேஸ்வரர் , பெருமானிடம் , "" பெருமானே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும் , உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும் ." என வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே வைகுண்டவாசனாக பூலோகத்தில் இருக்கிறார். பெருமாள் வைகுண்ட நாதன் எனவும் , தாயார் வைகுந்தவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

பெருமானை வைகுண்டத்தில் இறந்த பிறகு தான் தரிசிக்க முடியும். ஆனால் , பூலோகத்தில் நாம் வாழும் காலத்திலேயே தரிசிக்க இத்தலத்திற்கு செல்லலாம். வைகுண்டத்தில் பெருமாள் தேவர்களுக்கு காட்சி தருவது போல் , இங்கும் காட்சி தருவதால் பரமபதத்திற்கு சமமான தலம்.

33. THIRUVAIKUNTHA VINNAGARAM



Thiru VaikuNTha ViNNagaram - Temple Entrance

King Swethakethu was born in Ishvaagu Kulam, the same caste in which Lord Rama took birth. He was a religious and honest man. He followed justice and loved all living things. He and his wife wished to get darshan of Lord Vishnu at Vaikuntham. Since he was a king, he completed all his duties in his kingdom and relieved himself from every commitment that he possessed. Later along with his wife Damayanthi, he set out for doing Penance. They stood at the centre, facing the Sun, surrounded by fire and started doing severe penance. After long days, their soul left the body and finally reached Vaikuntham. But their search was fruitless. In Vaikuntham they were unable to see the Lord. When they were extremely depressed, they found Sage Naradha and got his blessings. They asked him why they were not able to find the Lord. The Sage replied "though you both did severe penance, on earth you didn't do any service of charity, on adding to that, didn't make even a small 'Homam' for God. So you are not able to see God in Vaikuntham. To get Lord's darshan go and pray Lord Iraavadeswarar on the bank of Cauvery River. On his grace you will be able to get Lord's Darshan".

Swethakethu and Damayanthi worshiped lord Iraavadeswarar and won his heart by their devotion. He appeared and said "even I am waiting for Lord's Darshan. Let us do Thapasya together and seek God". Along with them Sage Uthangar joined in the process. After a long period Lord Mahavishnu with Sridevi and Boomidevi appeared in front of the four. Lord Iraavadeswarar requested "Oh Almighty, let this place where you have given us Darshan be called as **Vaikuntha Vinnagaram** and your name shall be praised as **Vaikunthanathar**". That is how this place has been named. Hence it is equal to **Vaikuntham** where Lord gives his darshan to Deva's. This Divya Desam is considered as **Paramapadham** on earth.

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

திவ்யதேசம் 033 திருவகுந்தவிண்ணகரம் (நாங்கூர்)	
திருமங்கையாழ்வார்	1228_1237
மொத்த பாசுரங்கள்	10

திருமங்கையாழ்வார்

திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

1228 சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் -
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
செண்பகங்கள் மணம் நாரும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1) 1

**Salam koNDa IraNIyanathu, ahal maarvam keeNDu
taDankadalaik-kadainthu, amudham koNDu uhantha KaaLai
nalam koNDa karumugil pOI, ThirumEniyemman
naadOrum mahizhnthinithu, maruvi uRai kOil
salam koNDu malar soriyum, mallihaioNNserunthi
saNpahankaL maNa naaRum, vaNN pozhilin ooDE
valam koNDu kayalODi, viLayAdu NaangUR
Vaikuntha ViNNagaram, vaNangu maDa nenjE!**

MEANING:

Oh my sanchala manas! Think about the blessings of the Lord for this universe (IOka anugraham)! He tore apart the chest of the ego-driven HiraNyan, when he strutted about as the Lord of the universe and an independent person (Svatantra Purushan). Hiranyan's apachArams against the Lord's dear bhAgavathan, PrahlAdhan propelled the Lord to appear out of a pillar in HirNyan's durbhAR in the fraction of a second to destroy HiraNyan and bless His devotee. Oh my mind! Think about the other anugraham that He showered on the dEvAs, when they were beaten in the battle field by the asurAs and lost all their status and wealth. They arrived at the Milky ocean and begged the Lord to help them out of their miseries. Accepting their SaraNagathy, Sri Vaikunta Naathan churned the milky ocean all by Himself, took possession of the Nectar that arose out of that ocean and distributed the nectar to the dEvAs as JagamOhini and conferred immortality and indestructible Iswaryam to the dEvAs. This Lord, Sri Vaikunta Naathan at Thiru Vaikuntha

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

ViNNagaram, is our Sarva swaami and has the beautiful hue like the dark blue clouds of the rainy season. Here, the Lord enjoys His stay more and more every day and delights the hearts of all devotees, who are blessed to have His darsana soubhAgyam.

At this dhivya dEsam, there is an abundance of waters (jala samruddhi) for the crops ; the fragrance of the beautiful Mallikai, serunthi and ChaNpaka pushpams is permeating the air. In the fertile, well irrigated rice paddy fields surrounded by lush green groves, the big sized fishes jump around in a playful spirit. Oh My dear mind! Please offer Your respectful worship to the Lord of this dhivya dEsam of Vaikuntha ViNNagaram ("AmmAn naaL thORum magiznthu inithu maruvi uRai kOil NaangUr Vaikuntha ViNNagaramE).

1229 திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் -
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே (2)

tiNNiyathOr ari uruvaait, tisai anaitthum nadungat
thEvarOdu, thAnavarkaL tisaippa IraNiyana
naNNiyavan maaruvagalatthu, ugir maduttha Naathan
naaDORum mahizhthinithu, maruvi uRai kOil
yeNNil migu perum chelvatthu, yezhil viLangu-maRaiyum
yEzhisaiyum kELvikaLum, iyanRa perum-guNatthOr
maNNil migu maRaiyavarkaL, malivu yeythi NaangUR
Vaikuntha ViNNagaram, VaNangu mada nenjE!

MEANING:

Our Lord jumped out of the pillar at HiraNyan's sabhaa manTapam with ear shattering sound and blinding jyOthi, which made the residents in every direction including the dEvAs and the asurAs shake to their core with fright on looking at the fierce form of the Lord. They were mystified about the identity of this adhbhutha Nara Simham, who ran swiftly after the asura king, HiraNyan, got hold of him, placed him on His lap and with His sharp nails tore the offending asuran's chest into two pieces. That Bhaktha rakshaka

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

SarwEswaran resides with joy at this dhivya dEsam known for its unmatched Veda, Vaidhika sampath (Iswaryam). This dhivya dEsam's association with the Lord of all the worlds (Jagadheeswaran) has blessed it to be populated by great scholars in Vedas, VedAngams, Saamaanya and VisEsha saasthrams. In this dhivya dEsam, the saptha svarams mingle seamlessly with the Veda ghOsham. Here, the Vaidhikaas have svAbhAvika Athma guNa poorthy and perform Yaagams and Yajnams in the time honored manner to offer their worship to the KshEthra Naathan, Sri Vaikuntha ViNNagara PerumAL.

1230 அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும்
முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)

**aNdamum ivvalai-kadalum, avanihaLum yellAm
amudhu seytha Thiru vayiRRan, aran koNDu tiriyum
muNDamathu niRaitthu, avan kaNN saapam athu nIkkum
Mudhalvanavan mahizhnthu inithu, maruvi uRai kOil
yeNDisaiyum perum chennal, iLam tengu kadhali
ilaik-kodi oNN kulaik-kamukOdu, isali vaLam soriya
vaNDu pala isai paada, mayilAla NaangUr
Vaikuntha ViNNagaram, vaNangu mada nenjE!**

MEANING:

Oh my wandering mind! Please stay put and offer Your worship to Sri Vaikuntha Naathan at ThirunAngUr Vaikuntha ViNNagaram, where He resides with joy surrounded in all directions by fertile red paddy producing fields, young coconut trees, bounteous plantain trees, the many branched Kamuku trees embraced by veRRilai kodis (beetle leaf creepers). Here, the richness of the land is enhanced by the joyous humming of the song bees and the dance of the colorful peacocks. Here, the Lord swallowed and kept safely the upper universes, the lower universes along with their billowing seas, the different dhveepams (continents) along with all of their residents during mahA PraLayam. That Vadapatra Saayee holding all the universes and their beings in His tiny stomach while floating on a pupil leaf amidst the roaring waters of PraLayam is the same primordial NaarAyaNan (Mudhalavan), Who freed Haran

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

(Lord Sivan) from the curse from his father (Brahma dEvan). That curse led to one of the five skulls from his father stick to his (Sivan's) palm; that curse made Rudran wander around the world begging for food thrown into the never filling skull attached to his palm. Hara Saapa vimOchanam was accomplished by the Aadhi NaarAyaNa SrI Vaikunta Naathan of this dhivya dEsam. Oh my sanchala buddhi! please worship this all powerful Lord and receive His blessings!

1231 கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம்
செழுங் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)

Kalai ilangum agalalkul, arakkar kulak-kodiyai
Kaathodu mookudan ariyak, kathaRi avaL Odi
Talayil ankai vaitthu, malai ilankai pugaccheytha
Tadam thOLan mahizhnthu inithu, maruvi uRai kOil
Silai ilangu maNi Maadaththu, ucchimisaimch chUlam
sezhumkoNDal agadu iriya, chorintha sezhu muttham
malai ilangu maaLikai mEl, maliveythu NaangUr
Vaikuntha ViNNagaram, vaNangu mada nenjE!

MEANING

At this ThirunAngUr Vaikuntha ViNNagara dhivya dEsam, Sri Vaikuntha NaaThan resides with joy surrounded by lofty mansions noted for their top parts bent like bows to hold lightning arrestors (the tridents); the top portions of these mansions act as a catchment place for holding the pearls (rain drops) thrown out by the rain bearing clouds as they rub against the upper chambers of these mansions. The Lord of this dhivya dEsam incarnated as Raamachandran to protect the sages of DaNDakAraNyam, who sought His rakshaNam. To obey His father's command, Raaghavan abandoned His claims to the throne and entered the forest. He accepted the invitation of Sage Agasthyaa to reside during vana vaasam at Panchavadi. Raghu Veeran accepted that invitation with His avathAra KaaraNam in mind i.e. to destroy all raakshasAs including their Lord RaavaNan. Panchavadi was near JanasthAnam, where a lot of raakshasAs and raakshashis roamed, including SoorpaNakai, the

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

sister of RaavaNa. Once SoorpaNakai saw Lord Raamachandra with Seetha Piraatti at Panchavadi, she was overcome by the divine beauty of the Lord and wanted to have Lord Raamachandra as her lover. She considered Seetha PirAtti as her competition and made disparaging and persisting remarks about the Lord's dEvi. Our Lord got angry and directed LakshmaNa to cut off the nose and ears of SoorpaNaka as a punishment. The humiliated SoorpaNaka ran to Lanka and appealed to her brother to kill Raghuveeran. Oh my wandering mind! Reflect on the vaibhavam of the Raghu Veeran and perform AarAdhanam for Him and be saved!

1232 மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் -
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கமுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் - வணங்கு மட நெஞ்சே (5)

Minn Anaya nuNN marungul, melliyaRkAy

**Ilankai vEndhan mudiorupathum, tOL irupathum pOy uthira
tannikaril silai vaLaitthu, anRilankai podi seytha
thadamthOLan magizhnthinithu, maruvi uRai kOil,
sennelOdu senkalmalam, sEl kayalkaL vALai
senkazhunIrODu, midainthu kazhani thigazhnthengum
mannu pugazh vEdiyarkaL, maliveythu NaangUr
Vaikuntha ViNNagaram, vaNangu Mada nenjE!**

MEANING

Oh My fickle mind! At this dhivya dEsam of Sri Vaikuntha ViNNagaram, every where one sees the rich red rice paddy fields, where red lotuses and lilies are abundant along with different kinds of fishes. Added to this material prosperity, there is abundant spiritual prosperity through the wide presence of great Vedic scholars known for their single minded devotion to Sriman NaarAyaNan through activities associated with their mind, speech and body. They perform kaimkaryam to Sri Vaikuntha Naathan here without expecting any phalans in return. The Lord of this dhivya dEsam incarnated once as Raghu Veeran and invaded Lanka to free His dEvi kidnapped by the evil RaavaNan. He met RaavaNa, the king of Lanka, in the battle field, cut off his ten heads and

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

twenty shoulders and pulverized the city of Lanka with His matchless bow, KodhaNDam. Oh my mind! Reflect on the valour displayed by the archA moorthy of this divya dEsam, who performed such matchless heroic deeds during His vibhava avathAram as Raamachandra!

1233 பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்
தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)

peNmai migu, vadivukodu vanthavaLaip
Periya pEyinathu, uruvu kodu maaLa uyiruNdu
thiNmai migu maruthodu, naRRchakadam iRuttharuLUm
devanavan magizhnthu inithu, maruvi uRai kOil
uNmai migu maRaiyodu naRRkalaikaL, niRai poRaikaL
udhavu kodai yenRu ivaRRin ozhivilla,
periya vaNmai migu maRaiyavarkaL, maliveythu NaangUr
Vaikuntha ViNNagaram vaNangu mada nenjE!

MEANING

Bala KrishNan was resting at His cradle, when an asuri by the name of Poothanai, in the disguise of a noble woman (utthama sthree) approached the cradle, took the infant KaNNan in her hand and tried to brast feed Him with her poisonous milk. Our Lord recognized the deceit of Poothanai and sucked the life out of her, while she breast fed Him. She died in her natural form as a gigantic and fearsome women, whose body would take the space of many carts to carry her out. Next, an asuran by the name of sakadAsuran was sent by Kamsan to roll over the infant KaNNan as He lay in His cradle. Our omniscient Lord took one look at the asuran in the form of a wheel rushing towards His cradle and with one swift kick of His tiny feet pulverized the rolling wheel and destroyed the asuran. Few months later, as a crawling infant, our Lord was tied to a rice husking mortar by His Mother, YasOdhA, to punish Him for His mischief. When His mother was not looking, BalakrishNan dragged the mortar that was tied to His waist and went in between two Arjuna (marutha) trees and brought them down and released the two gandharvAs, who were cursed to take the form of the twin trees. That Kannan is now residing

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

with joy at this dhivya dEsam of Sri Vaikuntha ViNNagar. He chose this sthalam for His nithya vaasam because of the presence of many Vaidhikas skilled in performing VedOktha Yaagas (Deva-Pithru-Bhagavath Yajnaams) and homams. He elected to stay at this dhivya dEsam because of the abundance of sthalatthArs known for their generosity, srEshta Aathma guNams like Kshamaa, Dayaa and dhruthi (forbearance, compassion and firm devotion to the Lord).

1234 விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை
உகந்து இனிது நாள் தோறும் மருவி உறை கோயில் -
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல்
ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால்
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் - வணங்கு மட நெஞ்சே <7>

**Vilangkaniyai iLam kanRu koNDu, uthira yeRinthu
vEl nedumkaNN AaychiyarkaL, vaittha tayir veNNai
ulam kuLira amudhu seythu, ivvulaguNDa KaaLai
uganthu inithu nAdORum, maruvi uRai kOil
iLampadi naRRkkamugu kulaith, thengu kodicchennel
In karumbhu kaNN vaLarak, kaal thadavum punalAl
vaLam koNDa perum chelvam, vaLarum MaNinAngUr
Vaikuntha ViNNagram, VaNangu mada nenjE!**

MEANING

One asuran thought that the Lord eats all kinds of wild fruits and berries at the forest and therefore took the form of a wood apple tree (ViLAm Kani tree). He was hoping that the Lord will eat him as the fruit and feed them to the grazing cows and kill all of them (the divine cowherd and the cows). The other asuran took the form of a calf to attract the attention of the Lord. The omniscient Lord recognized the two asurAs and their evil intent. He grabbed the calf by its four legs, swung it around to gain velocity and then aimed it at the wood apple tree and in that process destroyed both the asurAs. Our Lord ignored all the wood apple fruits that fell down and had His lunch instead with Bala Raaman and friends from the delectable package of Curds, VeNNai and Milk assembled by the beautiful cowherdresses (gOpis) known for their long, spear like eyes. That Lord is now residing at Sri Vaikuntha ViNNagaram with

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

great affection and enjoys His nithya Vaasam there as an anubhavam that grows day by day and better than even the earlier stay at AaypAdi. Due to His divine presence, the sampath samruddhi of this dhivya dEsam is always on the ascent as seen from the young and healthy areca nut trees, coconut trees, betel creepers (VeRRilai kodi) and delectable sugar cane crop that grows taller day by day from the intense irrigation from the abundant flood of waters from the rivers and canals. Oh My mind! Please worship the celebrated Lord of this dhivya Desam known for many heroic deeds even as a child at Gokulam and Brundhavanam!

1235 ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த
அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)

**AaRatha sinatthin, migu narakan uram azhittha
adalAzhith thadakkaiyyan, alarmagatkum araRkum
kURAgak koduttharuLum, Thiruvudamban imaiyOr
kula mudhalvan magizhnthu inithu, maruvu uRai kOil
maaRatha malark kamalam, sengkazhuneer tathumbi
madhu veLLam ozhuga, vayal uzhavar madai adaippa
maaRatha perum chelvam, vaLarum MaNI NaangUr
Vaikuntha ViNNagaram, vaNangu mada nenjE!**

MEANING

Sri VaikuntanAthan, the presiding Lord of the ThirunAngUr dhivya dEsam is also the Lord of all dEvAs (imaiyOr Mudhalvan). With His rotating chakram in His hand, He destroyed the angry NarakAsuran, who had caused so much havoc in the lives of the dEvAs. NarakAsuran had stolen the gem necklace, the pearl umbrella of VaruNan as well as the KuNDalams of deva mAtha, Adhithi. Indhran became angry and prayed to the Lord to put an end to the offenses of Narakaasura.

In the battle with NarakAsuran, SrI VaikuntanAthan used His sudarsana chakram to cut the head of the asuran and restored the stolen wealth of the dEvAs (Srimath BhAgavatham: X.59). This Lord has generously given portions

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

of His body to the anugraha Moorthy, MahA Lakshmi and the samhAra Moorthy, His grandson, Rudran. Sri Vaikunta Naathan enjoys His residence at this delectable dhivya dEsam known for its abundant and unvarying material wealth in the form of rice fields adorned with red lotuses. The flood of honey from these lotuses eliminates the need for more water for the red rice crops and saves the farmer the extra work to build new channels (madai) to bring in additional water from the rivers and canals for irrigation purposes.

1236 வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்
ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)

**Vangamali tadam-kadalul, vaanavargaLOdu
Maamunivar palar kUDi, MaamalarkaL thUvi
'engaL thani NaayakanE!, emakkaruLai' yenum
Isanavan magizhnthu inithu, maruvi uRai kOyil
sengkayalum VaaLaigaLum, sennelidaik-kuthippa
sElugaLum sezhumpaNaI soozh, vIthi thOrum midainthu
mangul mathiyakadu urinchi, MaNimADa NaangUr
Vaikuntha ViNNagaram, VaNangu Mada nenjE!**

MEANING

The Lord, who rests in the broad Milky Ocean, where the abundant waves break all the time, hears the prayers of the sages like sanaka and the devAs for conferral of the dayaa of their Protector. They shower this Lord with fragrant flowers and address Him as SarvEswaran and their Unique rakshakan (Tani Naayakan). On this miky ocean ply many ships that are used by the dEvAs and the sages for travel to reach the site, where the Lord is resting on His serpent bed.

That SarvEswaran and JagannAthan has shifted His permanent residence to Sri Vaikuntha ViNNagaram. This dhivya dEsam has palatial mansions, where their towers touch the Moon as it makes its nightly rounds. Here, the red fish and other kinds of fish jump with joy in the middle of fields of red rice paddy.

33. THIRUVAIKUNTHA VINNAGARAM

In the big ponds of this dhivya dEsam, big and strong fish chase each other in deep waters. Oh My Mind! Please offer Your vaidhika AarAdhanam to the Lord of this dhivya dEsam and become blessed with His anugraham!

1237 சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள்
தரணியொடு விசம்பு ஆளும் தன்மை பெறுவாரே (10)

**Sankamali thaNDu muthal, chakkaram munEnthum
TaamaraikkaNN nediya pirAn, ThAn amarum kOil
vangamali kadal ulagil, maliveythu NaangUr
Vaikuntha ViNNagar mEl, vaNDuRaiyum pozhil soozh
mangaiyar tham talaivan maruvalartham udal tuNiya
vaal veesum ParakAlan, KalikanRi sonna
Sangkamali Tamizh maalai, patthu ivai vallArkaL
taraNiyODu VisumpALum, tanmai PeRuvArE!**

MEANING

At this dhivya dEsam known for its material as well as spiritual wealth, the Lord of the nithyasooris has elected to live out of His own sankalpam and offers His sEvai to the devotees as SrI VaikuntanAthan adorning Sudarsana chakram, Paanchajanya conch, KoumEdhaki gadhai. This anugraha seelan blesses His bhaktha brundham (assembly) with His long lotus eyes reaching up to His ears. The chieftain of Thirumangai (ParakAlan) known for its lofty groves has composed these ten paasurams on the Lord of ThrunAngUr Vaikuntha ViNNagara dhivya dEsam. The composer of these paasurams is none other than the skillful handler of sword, who uses it to cut his enemies into shreds (Maruvalar udal tuNiya vaal veesum ParakAlan); He is also the one who has destroyed Kali purushan (Kali KanRi). These ten paasurams have a place of high honor among the assembly of great poets (sangam mali Tamizh maalai patthu). Those who recite these ten paasurams and Comprehend their full meanings will attain the power to rule over this and the other world.

33. THIRUVAIKUNTHA VINNAGARAM



"Aran saabam neekiya Mudalvan"

Festivals : Vaigunda Ekadasi

Temple Timings: 7.00 am to 11.00 am
4.00 pm to 07.00 pm

Address : Arulmigu Sri Vaigunda Nathar Thirukkoil, Thirunangur – 609 106,
Nagapattinam District.
Tamil Nadu.

Location : 8 kms from Sirkazhi

Phone : 04364 – 275478

Nearest Railway Station: Sirkazhi

Nearest Airport: Trichy, Chennai

Hotels at Mayiladuthurai (Mayavaram)

Hotel Palms Ph: 04364 – 228777

Hotel Silambu: 04364 – 222810

Hotel Rafels: 04364 – 227291 / 92

For further details please refer:
E Book #24 www.ahobilavalli.org

Courtesy: Dr.V.Sadagopan Swamy
Sri Seshadri Swamy
Dinamalar